

உதவிக்காரம் நீட்டி காப்பீடும் எம் பூமியை, போராடுவோம் கோள வெதும்பலை

எண்ணற்றிலக்கறி, இயற்கை வாயுமளவு எந்ததல் என்பன கோள வெதும்பலை ஊக்குவிக்கும் வாயுவான காப்பீட் டைஆக்சைடு (Carbon dioxide) அளவுக்கு அதிகமாக எம் வாயுமண்டலத்தில் வடுவிக்கும். எம்மால் இவ்வாயுக்களை (Greenhouse gases)கட்டுப்படுத்தாவிடில் விளைந்த கோள வெதும்பலை எம் பூமி எதிர் கொள்ள நேரிடும். அத்துடன்:-

- 1) கடுமையான தூய நீர் தட்டுப்பாடு, வறட்சி
- 2) விளைச்சல் தொல்விதம், உணவுப் பற்றாக்குறையாட்டி
- 3) கடல்மட்ட உயர்வு, கடுமையான வெள்ளம்
- 4) அழிவு விளைவிக்கும் தூராவரிகள், உள்வாங்கு காற்று புலகாவி
- 5) ஆழ்க்கரிக்கும் மீனாட, விவாதி, கட்டுக்கூடங்கா காட்டுத்தீ
- 6) விலங்குகள், தாவரங்களை முற்றாக பூமியிலிருந்து மறைதல்

ஓர் கணமால் நிறைவு உற்பத்தி செய்யும் காப்பீட் டைஆக்சைட்டின் அளவு கவிடன் நாட்டுப் பிரஜையின் ஒப்பிடுகையில் 3 மடங்காவும், ஓர் பாசினிள்தான் குடிமகனுடன் ஒப்பிடுகையில் 25 மடங்காவும் உள்ளது.

கற்றாடல் அழுக்கு, கோளவெதும்பலை தாழ்ச் செய்வதுடன் பணத்தையும் சேமிக்க 10 வழி முறைகள்

1. கட்டுப்படுத்திய சக்திப் பாவனை

* குறைந்தளவில் சக்தியைப் பயன்படுத்துவதில் விளக்குகள், சாதனங்களை உபயோகித்தல்

அலையுங்கள்: ஒளிவிளக்குகள், கணனி, தொலைக்காட்சி, வீட்டுச்சாதனங்கள். * வெப்ப சீர் நிலைக் கருவியை திட்டமிட்டு செயற்படுத்தி உன்னை, துள்ளி காற்றுச் செலவைக் குறைத்தல் * இயற்கைக் காற்றில் உருவானிகளை உன்த்தல் * சக்திப் பாவனையை மீள் பரிசீலித்தல்

2. இயற்கை சக்திக்கு உறு துணை

* மீள் உற்பத்தியில் உருவாகிய மீள் பாவனை (சூரிய, காற்று சக்தி)

* திறமையிடு சக்திக் கட்டுப்பாட்டு கருவியை இணைத்தல்

* சூரிய தாரிகளைப் பயன்படுத்தல்

* "இயற்கை வள சக்தி" கட்டுறவுடன் இணைதல்

3. கட்டுப்படுத்திய வாகனப் பயணம்

* நடத்தல், சுவிச்சக்கர வண்டி, பொது ஊடக சவாரி

* பஸ் சேர்ந்த வாகனப் பயணம், திட்டமிட்ட சூரியப் பயணம்

* எங்குள்ள கல்கிண (Hybrid) வாகனம், சிக்கன ஏரி பொருள் பயன்படுத்தும் வாகனம்

4. சத்தள்ள உணவுகள், உள்வாங்கு உணவுகள்

* அழிவளவு யாக்கறி வகைகளை உண்ணாதல்

* பயிர்வளங்களை வீட்டில் பயிரிடல்

* இயற்கையாக உள்ளூரில் பயிரிட்ட உணவு ஆகாரம்

* * முயற்சியர்கள் "100- னால் ஆதாரம்"

5. இயற்கை அண்மையைக் காத்தல்

* உள்வாங்கு யாக்கறி வகைகள், இயற்கை பூக்களை நடுதல்

* மனமுய தேக்கி விரயமாகும் நீரை தடுத்தல்

* மண்வளை மூடி அதன் வளத்தை சீர-அழிக்காதி

* உங்கள் குப்பைகளை நீங்களே பொறுக்குங்கள்

6. உள்வாங்கு வசியிடம்

* உள்வாங்கியே வசித்தல், வேலை பார்க்கும், அருகாமையக் கடைகளை நாடி, அலையுடன் அளவுமளவி வாழங்கள்

* வீட்டிலிருந்து வேலை செய்தல்

* திட்டமிட்ட குறைந்தபட்ச பயணம்

* விவாசப் சேங்குறைத்தின்று விடுமுறைகள்

7. விவாசங்களை நிறுத்தல்

* பெரிய பொதி, மிளாஸ்டிக் உறைகளைத் தவிருங்கள்

* ஒரு முறை பாவித்து ஒழிக்கும் பொருட்களை தவித்து நிறுத்து பொருட்களை தேர்ந்தெடுங்கள்

* விரயத்தை குறை, மீள் பாவனை, உருமாற்று, பாசனப்பாக்கு

8. குறைந்த நுள்வு, இயற்கைவள நுள்வு

* தேவைக்கு அதிகமாக வாங்காதி

* இயற்கைக்கு சாதகமான பொருள் பாவனை

* முகப்புச் சீட்டில் "இயற்கைக்கு சாதகம்" என்ற ஊக்கியம் பாடித்து கொள்வளை

* பொறுப்புள்ள முதலீடுகள்

9. தடு: கற்றாடல் அழுக்கு

* பூச்சிக் கொல்லி நடுக்கடைய நிரவாசங்கள் பாவனை தவிப்ப

* பாதுகாப்பான முறையில் உயிருக்கு பாங்குவிளைவிக்கும் பொருட்களை "மீள்-பாவனை நிலையம் மூலம்" அப்பாற்படுத்தல்

* உருப்புகளை "dry clean" இயந்திரத்தில் கைய வளப்பதை நிறுத்தல்

10. கற்றல் சூழல், சமூக நீதிக்கு ஆதரவு

* தானம், தொண்டு மூலம் உங்கள் கற்றல் சூழலையும் சமூகத்தையும் முன்னேற்றல்

* கற்றல் சூழல், சமூக தலைமைத்தலைத்தை ஊக்குவித்தல்

-----11111-----

உங்களால் இயன்றதை செயல்படுத்த, மேலதிக விபரங்களுக்கு: